

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வெள்ளவாய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்கள் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்குரிய பொழிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு வெள்ளவாய பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புகள்

இந்நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக் கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக் கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான ஒரு உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தமானதன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமுல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட கட்டளைகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்பட்டுள்ளதா எனவும்

- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவின் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு களஞ்சிய இருப்புக்கள் மீதியில் உள்ளடக்கப்பட வேண்டிய ரூபா 413,632 தொகையும் பொருட்கள் மற்றும் பொருத்திகளின் கீழ் காண்பிக்கப்பட வேண்டிய ரூபா 312,646 மற்றும் காணி கட்டிடங்களின் கீழ் காண்பிக்கப்பட வேண்டிய ரூபா கழிவுப்பொருள் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ரூபா 816,219 பெறுமதியான இரண்டு குழாய் கிணறுகளும் இயந்திர உபகரணங்களின் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	சரி செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குழு பரிந்துரையின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாக	நிலையான சொத்துக்கள் சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடனான இணக்கமின்மைகள் சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான இணங்காத சந்தர்ப்பங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

சட்டங்கள், விதிகள் பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
--	-------------	-------------------	-----------

- (அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம்

19(XII) ஆம் பிரிவு	சபைக்குச் சொந்தமான 67 கடைகளை 30 வருட காலப்பகுதிக்காக குத்தகைக்கு வழங்கும் போது	ஆளுனரின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு உள்ளராட்சி மன்ற ஆணையாளருக்கு	30 வருட காலத்திற்காக காலமாக குத்தகைக்கு
--------------------	--	--	---

	அமைச்சரின் பெற்றுக்கொள்ளப் பட்டிருக்கவில்லை.	அனுப்பிவைக்கப்பட்டுள்ள தாக	வழங்கும் போது அமைச்சரின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
(ஆ) 1978 இன் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் 83(1) ஆம் பிரிவு.	2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்டிருந்த 37 கட்டிடத் திட்டங்கள் பரீட்சிக்கப்பட்டு இணக்கச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கவில்லை .	கட்டிட விண்ணப்பதாரிகளின் வேண்டுகோளின் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் இணக்கச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக.	நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின்			
(i) நிதிப் பிரமாணம் 571	ரூபா 373,195 பெறுமதியான பொது வைப்புக்கள் தீர்வு செய்யப்பட்டிருக்க வில்லை.	02 ஆணைகளை மிகைத்த பொது வைப்புக்களை வருமானத்திற்கு எடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக.	இரண்டு ஆணைகளை மிகைத்த வைப்புக்கள் தீர்வு செய்யப்படுதல் வேண்டும்.
(ii) நிதிப் பிரமாணம் 770(4)	சபைக்கு சொந்தமான வாகனமொன்று 05 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக விளைவற்ற நிலைமையில் காணப்பட்டது.	திருத்தம் செய்வதற்கோ அல்லது கைவிடப்பதற்கோ மாகாண இயந்திர பொறியியல் பணிப்பாளரிடம் அங்கீகாரம் கோரியுள்ளதாக.	நிதிப் பிரமாணம் 770(4) இன் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஈ) 2016 திசம்பர் 30 ஆந் திகதிய 30/2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தி	சபைக்குச் சொந்தமான 02 இயந்திர உபகரணங்கள் தொடர்பாக எரிபொருள் எரிவு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டிருக்க வில்லை.	எதிர்காலத்தில் எரிபொருள் எரிவு பரிசோதனை மேற் கொள்வதாக.	சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்காக சபையின் மீண்டுவரும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 36,226,920 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 11,463,209 ஆக இருந்தது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 வருமானம் சேகரிப்பின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் பட்டியலிடப்பட்ட மொத்த வருமானம் ரூபா 80,087,607 ஆன மொத்த வருமானத்தில் ஆண்டின் இறுதி வரையில் ரூபா 51,105,363 தொகை அறவிடப்படாமல் இருந்ததுடன் அது மொத்த பட்டியலிடப்பட்ட வருமானத்தில் 64 சதவீதம் ஆக இருந்தது.	நிலுவை வருமானத்தை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக.	பட்டியலிடப்பட்ட வருமானத்தை ஆண்டில் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்..
(ஆ) வீதவரியும் வரியும்		
மீளாய்வாண்டில் ஜனவரி 01 இல் உள்ளவாறு முன்னைய ஆண்டு களுக்குரிய நிலுவை வீதவரி ரூபா 20,569,339 ஆக காணப்பட்டதுடன் ஆண்டில் 16 சதவீதம் அதாவது ரூபா 3,370,647 மாத்திரம் கிடைத்திருந்தது	நிலுவை வருமானத்தை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக.	சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் நிலுவை வீத வரி விரைவில் அறவிடப்பட வேண்டும்.
(இ) வாடகை		
(i) மீளாய்வாண்டில் ஜனவரி 01 இல் உள்ளவாறு நிலுவை கடை வாடகை ரூபா 7,726,030 தொகை காணப்பட்டதுடன் ஆண்டில் 21 சதவீதம் அதாவது ரூபா 1,549,400 தொகை மாத்திரம் கிடைத்திருந்தது.	சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ளதாக	உடன்படிக்கை பிரகாரம் நிலுவை வருமானம் விரைவில் அறவிடப்பட வேண்டும்.
(ii) மீளாய்வாண்டில் ஜனவரி 01 இல் உள்ளவாறு முன்னைய ஆண்டு களுக்குரிய நிலுவை குத்தகை வருமானம் ரூபா 7,436,065 ஆக காணப்பட்டதுடன் ஆண்டில் 07 சதவீதம் அதாவது ரூபா 491,220 தொகை மாத்திரம் கிடைத்திருந்தது.	குத்தகையாளர்கள் அறிவுறுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுப்பதாக	உடன்படிக்கை பிரகாரம் நிலுவை வருமானம் விரைவில் அறவிடப்பட வேண்டும்.
(ஈ) ஏனைய வருமானங்கள்		
(i) மீளாய்வாண்டில் ஜனவரி 01 இல் உள்ளவாறு பிரச்சார அறிவித்தல் பதாதை வருமானம் ரூபா 321,750 ஆக இருந்ததுடன் அவ் வருமானத்திலிருந்து ஆண்டின் இறுதி வரையில் எதுவும் அறவிடப்பட்டிருக்க வில்லை.	எதிர்காலத்தில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	உப உறுப்புரையின் பிரகாரம் நிலுவை வருமானம் விரைவில் அறவிடப்பட வேண்டும்

- (ii) மீளாய்வாண்டில் பட்டியலிடப்பட்ட கடிதங்கள் மூலம் உப உறுப்புரையின் தொலைபேசி கோபுர வருமானம் ரூபா அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரகாரம் நிலுவை 961,593 ஆக இருந்ததுடன் ஆண்டில் 8 வருமானம் விரைவில் சதவீதம் அதாவது ரூபா 33,000 மாத்திரம் அறவிடப்பட வேண்டும் அறவிடப்பட்டிருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபையால் உடமை கொள்ளப்பட்டு உரித்து கையேற்கப்படாத பயன்படுத்தப்படுகின்ற 77 மயானங்கள் மற்றும் 05 காணிகளை மதிப்பீடு செய்து கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	. இதனை கையேற்பதற்காக பல சந்தர்ப்பங்களில் முயற்சி எடுத்த போதும் வெவ்வேறு காரணங்களால் அவ்வேலைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனதாக	காணியை மதிப்பீடு செய்து கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) வெள்ளவாய புதிய பல்நோக்கு அங்காடிக்குச் சொந்தமான 42 கடைகள் காணப்படுவதுடன் அவற்றில் 13 கடைகளுக்கு 2019 ஆம் ஆண்டில் புதிய மதிப்பீடு செய்யப்பட்டதுடன். அந்த மதிப்பீடு குறித்த ஆண்டில் மதிப்பீடு செயல்படுத்தப்படாததால், மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையில் உள்ளவாறு ரூபா. 12,737,400 வருமானமொன்று சபை இழந்துள்ளது.	2025 சனவரி 01 ஆந் திகதி முதல் புதிய மதிப்பீட்டினை செயற்படுத்துவதாக	புதிய மதிப்பீட்டை தொடர்புடைய ஆண்டில் செயற்படுத்த வேண்டியதுடன் இழந்த வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 செயற்பாட்டு வினைத்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு வீதி விளக்குகள் தூண்கள் தொடர்பான முறையான பதிவேடொன்று பராமரிக்கப்படாமையால் அதிகார பிரதேசத்திற்குரிய வீதி விளக்குகள் தூண்களின் எண்ணிக்கை எவ்வளவு, பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்ற வீதி விளக்கு தூண்கள் எவை என்பது தொடர்பான உறுதிப்படுத்த உறுதிப்படுத்துவதற்கு முடியாதிருந்தது.	கணக்காவின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாக	வீதி விளக்குகள் பராமரிப்பின் போது உள்ளகக் கட்டுப்பாடு பலவீன பலவீனங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்

(ஆ)	2025 ஆம் ஆண்டிற்குரிய சபைக்குரிய ஆதனங்களை குத்தகைக்கு வழங்கும் போது 2024 ஆம் ஆண்டின் போது ரூபா 127,440 செலவிடப்பட்டு பத்திரிகை அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த போதும் அந்த அறிவித்தல் பிரதேச ரீதியாக கேள்விகளை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்ததால் பத்திரிகை அறிவித்தலுக்காக செலவிடப்பட்ட ரூபா 127,440 தொகை விளைவற்ற செலவினமொன்றாக அவதானிக்கப்பட்டது.	பதில் வழங்கப்பட்டவில்லை.	சபைக்கு சொந்தமான ஆதனங்களை குத்தகைக்கு வழங்கும் போது மட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளை உள்ளடக்க கூடாது.
-----	---	--------------------------	--

3.3 இனங்காணப்பட்ட நட்டங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையினால் விலை கோரல் மூலம் வீதி விளக்குகள் கொள்வனவிற்காக 700 20W LED மின் குமிழ்கள் 2,590 வீதம் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன் வேறொரு சபை ஒன்று அக்கால பகுதியில் வழங்குனரிடமிருந்து ரூபா 1,990 வீதம் அதே வகையான மின்குமிழ்கள் பெற்றுக் கொண்டிருந்ததால் சபைக்கு ரூபா 420,000 ஆன நட்டம் ஒன்று இடம் பெற்றிருந்தது.

சபையின் கருத்துரை

சமர்ப்பிக்கப்பட்டிருந்த கூறுவிலைகளின் பிரகாரம் குறைந்த விலை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக

பரிந்துரை

கொள்வனவு செய்யும் போது சபை நிதியத்திற்கு நட்டமொன்றை ஏற்படுத்தக் கூடாது

3.4 பெறுகை முகாமைத்துவம்.

கணக்காய்வு அவதானிப்பு

(அ) பெறுகை வழிகாட்டி கோவையின் 8.9.1 (ஆ) பிரிவின் பிரகாரம் ரூபா 500,000 இனை மிகைக்கும் பொருட்கள் சேவைகள் கொள்வனவுக்காக முறையான ஒப்பந்த உடன்படிக்கையொன்று கையொப்பமிடப்பட வேண்டிய போதிலும் ரூபா 2,215,000 ஆன மின் உபகரணங்கள் கொள்வனவிற்காக ஒப்பந்த உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டு இருக்கவில்லை

சபையின் கருத்துரை

முறையான ஒப்பந்த உடன்படிக்கை ஒன்றை கையொப்பமிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக

பரிந்துரை

பெறுகை வழிகாட்டி கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) 2024 ஆம் ஆண்டு வழங்குனர்களை பதிவு செய்வதற்காக ரூபா 136,102 செலவிடப்பட்டு பெறுகை அறிவித்தல்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன் பதிவு செய்யப்பட்ட வழங்கினர்களுக்கு விலைகோரல் அனுப்பாமல் டயர் மற்றும் டியூப் கொள்வனவின் போது தனியார் நிறுவனம் ஒன்றுக்குரிய கேள்வி அளிக்கும் நோக்கில் வீதி விளக்குகள் கொள்வனவின் போது இன்னும் ஒரு

பொருட்கள் கடன் அடிப்படையில் வழங்கு வதற்கு இணங்கப் பட்டிருந்ததால் அந்நிறுவனங்களுக்கு வழங்கியதாக

பதிவு செய்யப்பட்ட வழங்குனர்களிடமிருந்து விலை விபரங்கள் கோருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் ஒவ்வொரு வழங்குனர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்

நிறுவனத்திற்குரிய கேள்வி வழங்கும் நோக்கிலும் சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறே ஒவ்வொரு வழங்குனர்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த விலை விபரங்கள் தொடர்பான இரகசியதன்மை பாதுகாக்கப்படும் வகையில் விலை விபரங்களைப் பெற்றுக்கொள்வது கவனம் செலுத்தப்பட்டு இருக்கவில்லை,

வகையில்
மேற்கொள்ளப்பட
வேண்டும்

3.5 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு சபையின் 04 பதவிகளுக்குரிய அங்கீகரிக்கப்பட்ட பதவியணியின் பிரகாரம் 04 ஊழியர்களுக்கு பற்றாக்குறையொன்று காணப்பட்டது.

சபையின் கருத்துரை

பதவியணியனர் வெற்றிடங்கள் தொடர்பாக உள்ளூராட்சி மன்ற திணைக்களத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக

பரிந்துரை

பதவியணி வெற்றிடங்களை பூர்த்தி செய்யப்பட வேண்டும்

3.6 ஒப்பந்த நிர்வாகம்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) விவசாய அமைச்சின் சிறிய அளவிலான விவசாய வியாபார பங்களிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ரன்லிய களஞ்சிய கட்டிடத்திற்கு நுழையும் குறுக்கு வீதிக்கு கொங்ரீட் இடும் I ஆம் கட்டம் 2024 ஜூன் 05 ஆந் திகதி ரூபா 4,999,744 பெறுமதிக்கு எதிலிவெவ விவசாய அமைப்புக்கு கையளிக்கப்பட்டிருந்ததுடன் 03 வேலை விடயங்களின் கீழ் ரூபா 644,731 தொகை கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரை

:2023 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட வீதி விலை விகிதம் பயன் படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனைய குறைபாடுகளை சீராக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்

பரிந்துரை

2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்காக 2023 ஆரம்ப காலாண்டின் விகிதங்களை பயன்படுத்த முடியாதிருந்ததுடன் கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்ட தொகையை அறவிட வேண்டும் அத்தோடு செய்யப்படாத செயற்பாடுகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்

(ஆ) மேற்படி திட்டத்தின் கீழ் ரன்லிய களஞ்சிய கட்டிடத்திற்கு நுழையும் குறுக்கு வீதிக்கு கொங்ரீட் இடும் II ஆம் கட்டத்தின் கீழ் 2024 ஆகஸ்ட் 22 ஆந் திகதி ரூபா 4,811,402 பெறுமதிக்கு பெரகும் விவசாய அமைப்புக்கு கையளிக்கப்பட்டிருந்ததுடன் 06 வேலை விடயங்களின் கீழ் ரூபா 899,473 தொகை கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

:2023 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட வீதி விலை விகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனைய குறைபாடுகள் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்

2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்காக 2023 ஆரம்ப காலாண்டின் விகிதங்களை பயன்படுத்த முடியாதிருந்ததுடன் கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்ட தொகையை அறவிட வேண்டும் அத்தோடு செய்யப்படாத செயற்பாடுகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்

4. கணக்களிபொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டிற்காக பிரதேச சபையால் தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானங்கள் மற்றும் செலவினங்கள் ஆண்டின் உள்ளவாறான வருமானங்கள் மற்றும் செலவினங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 07 வருமான விடயங்களில் 07 சதவீதம் முதல் 192 சதவீதம் வரையிலும் 05 செலவின விடயங்களில் 31 சதவீதம் முதல் 92 வரையான விலகல் காணப்பட்டது

சபையின் கருத்துரை

எதிர்காலத்தில் முறையாக பாதீட்டை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக

பரிந்துரை

வருடாந்த பாதீட்டு மதிப்பீட்டை மிகவும் நடைமுறைச் சாத்தியமாக தயாரிக்க வேண்டிதுடன் அந்த இலக்குகளை அடைவதற்கு நடடிக்கை எடுத்தல் வேண்டும்